

எப்பில்



வினாக்கள் சதும் 30

பங்குணி
1969

கவிஞர்: 1.
காட்சி: 2.

கலை, இலக்கிய, விஞ்ஞான மாத, திட்டம்

மந்தீரி இரியகொல்லை பேட்டியளிக்கீரோ!

பேட்டி காண்பவர்; ‘கட்டி’

‘வணக்கும், கெளரவ அமைச்சர் கனம் இரியகொல்லை அவர்களே!’

‘வணக்கும், கெதியாக விசயத்தை முடியும். பத்திரிகை நிருபர் என்றாலே எவ்வகுப் பிடிக்கிறதில்லை. சுத்த மோசக் காரர்கள்’

‘தங்களுக்குப் பத்திரிகை நிருபர் களை ஏன் பிடிப்பதில்லையென்று கூற முடியுமா?’

‘நீங்களப்பா என்னை எந்தநாளும் தாறுமாறுயத் திட்டிக்கொண்டே இருக்கிறியன். நல்லாய் திட்டங்கோ. நான் உங்களுக்குப் பயப்படப் போறதில்லை’

‘தாங்கள் பத்திரிகை விளை தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஆளாவது எத்தனை என்று என்னுகிறீர்கள்?’

‘என்னுடைய புத்தி ஒரு பவன் விளைகிற நிலம். அதில் உருவாகிற அருமையான யோசனைகள் உங்களுக்கெல்லாம் வேலைகளை விளங்குகிறதில்லை நடன்ன செய்ய?’

‘அப்படியா? நல்லது. தங்களை மாணவர்களுமதான் மிகவும் வெறுக்கிறார்களே... ஐயா!’

‘அதுதானே கானும் துரோகம்! நான் காசு கொடுத்து அவங்களைப் படிப்பிடிக்கிறன். அப்படியிருக்க, அவைக்கு எவ்வளவு திமிர் பாரும்’

‘பல்கலைக் கழகம் பற்றி என்ன என்னுகிறீர்கள்?’

‘அது பல்கலைக் கழகமப்பா’

‘தாங்கள் அந்தப் பக்கம் போய், மாணவர்களைச் சந்திக்க எப்பொழுதாவது முயன்றி கிறீர்களா?’

‘இதுவரையில் இல்லை. இனிப் போகும் யோசனை உண்டு. அங்கே போய் மீண்டு வருவது அவ்வளவு லேசான காரியமில்லைக் கண்மரோ அதுகூன், தலை உட்பட உடல் முழுவதையும் மறைக்கக் கூடிய இரும்புக்களைக் கிறந்து ஆடி. கொடுத்திருக்கிறேன் காதுக் குளைகளிற் சரியாகப் பொருந்தி, அவற்றை நன்கு அடைக்கக் கூடிய இரும்பு உருளைகளும் செய்யச் சொல்லிகிறேன்’

‘சோக்கான திட்டம். நித்தக் கியவுச் சொத்தர் அரம்பித்ததன்

அந்தரங்க நோக்கம் ஏதாவது உண்டா?’

‘உண்டு. மாணவர் கஞ்சகு வொத்தர் விற்கிறதில் பயிற்சி கொடுக்கிறதுதான் என் நோக்கம். படிப்பு முடிந்த பிறகு, பொடியன்கள் வொத்தர் விற்கிறவர்களாய் மாறுகிற நேரத்தில் இந்த அனுபவம் உதவி செய்யும்’

‘அருமை. இன்னேன்று; பல்கலைக் கழகங்களில் ஆண்—பெண் கூட்டுக் கல்வியை நீக்குவததற்குத் தாங்கள் ஆலோசிப்பதாக அறிந்தேன். உண்மைதானானா?’

‘உண்மை தான். இதன் மூலம், பல்கலைக் கழகங்களில் பிரசவ வைத்திய சாலைகள் கட்டுவதென்று என்னுடைய முன்னை உத்தேசம் தேவையற்ற தாகிவிடும். இதனால் பல்லாயிரம் ரூபாக்கள் மிக்கமாகும்’

‘தமிழ்த் தலைவர்கள் பற்றி—?’

‘அவர்கள் நண்பர்கள். அவர்களிடமிருந்து ஒரு உதவி கேட்டிருக்கிறேன். தமிழ்ப் பகுதிகளில் வைத்து என்னைத்துறும் முருகத் திட்டங்கோ என்று சொல்லிகிறார்கள். அப்பொழுது சிங்களப் பகுதிகளில் எனக்கு ஆதரவுபெறுகிக் கொண்டு வரும்’

‘இன்னும் எவ்வளவு காலம் கல்வி மந்திரியாக இருக்கப் பிரியப்படுகிறீர்கள்?’

‘நான் எடுத்த வேலை முடியவேணும், இலங்கையில் கல்விக்கு ஒரு ‘முடிவு’ கட்டவேணும். அதுமட்டும் மந்திரியாகிறுக்க எனக்கு நல்ல விருப்பம்’

‘அப்படியே ஆகட்டும். கடைசிக் கேள்வி இது. ‘தாங்கள் பிடிக்கும் முயல்களுக்கு எத்தனை கால்கள்’ என்று கூறுவிர்களா?’

‘இதிலென்ன சந்தேகம்? எப்பவும் முன்று கால்கள் தான். சிலவேளை இரண்டு கால்களும் உண்டு’

‘இவ்வளவு தூரம் எமது பத்திரிகைக்குப் பேட்டிதர முன் வர்த்தமைக்காகத் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். தங்களுக்கு என்றங்கிலந்த வணக்கம்’

‘வணக்கம்... வணக்கம்...’

(இது ஒரு சுற்பணிப் பேட்டி)

“எழிலின் கருத்து”

மாயை அயாய்

1948—50 ஆண்டு இடைக் காலத்தில், இலங்கையிலுள்ள இந்திய வர்சாவுடி மக்கள் ஒரு மாபெரும் தவறி ணைச் செய்தார்கள். இலங்கைக் குடியுரிமை கோரி மனுச்செய்யப் பின்றின்றமையால், இவர்களில் ஏராளமானவர்கள் இலங்கையின் சட்ட பூர்வமான குடிமக்களாகியிருக்கக்கூடிய அருடையான ஒரு சந்தர்ப்பத்தைப் பரிதாபகரமான முறையிலே வீண்டித்துக் கொண்டார்கள். எதற்காக அல்லது யாரால் இவர்கள் இந்தச் சூழ்நிலைக்குத் தஸ்ளைப் பட்டார்கள் என்பதையோ அல்லது அந்தக் காலத்து அரசியற் பின்னனியையோ ஆராயும் முயற்சியில் நாம் இறங்க விரும்பவில்லை: இந்தச் ‘சக்தியில்’ இறங்குவதாற் பயனேடும் கிடைக்கப் போவதுமில்லை. ஆனால்.....

எமது கவலையெல்லாம் இதே தவறு மீண்டுமொருமுறை நடந்து விடக் கூடிய சூழ்நிலை உருவாகிறதே என்பதில் தான். சிற்மாசாஸ்திரி ஒப்பந்தத்தின்படி பெரும் தொகையானவர்களுக்கு (32000 பேர்) இந்தியக் குடியுரிமை ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இதே வேளையில், 400 பேருக்கு மட்டும் தான் இலங்கைக் குடியுரிமை வழங்கப் பட்டுள்ளது.

முன்று ஸ்டெம் பேருக்கு இலங்கைக் குடியுரிமை அளிக்க அரசாங்கச் சம்மதிக்கிறது. ஆனால் இதில் வேதனைக்குரிய வேடிக்கை என்ன வென்றால், இத் தொகையின் சமார் ஐந்திலொரு பகுதியினர் மட்டும் தான் இலங்கைக் குடியுரிமை கேட்டு இதுவரையில் மனுச்செய்துள்ளார்களாம். மனுச் செய்வதற்குக் கொடுக்கப் பட்டுள்ள கால அவகாசமோ இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டும் தான். இதற்கிடையில் எந்தவொரு நாட்டின் குடியுரிமைக்காவது மனுச் செய்யத் தவறு பவர்கள் .. நாடற்றோய் நடுத்தரவிலே தீக்கற்று நின்று தமோறுப்போகின்றார்கள். தனித்துத் தத்தனிக்கப் போகின்றார்கள்.

இந்த மக்கள் யார்?

காடாய்க் கழிநிலமாய், தேடாத மேடாய் வீணைகிடந்த மலையகத்தை மாடாய் உழைத்து மனிவி ணையும் அனிநிலமாய் மாற்றியமைத்த சிற்பிகள் இவர்கள். உயிரைக் கையிலேந்தி, உழைப்புக்கே தாமை உரமாக்கத் துணிந்து நின்ற தியாகத் தீர்கள் இவர்கள், உடலைப் பிழிந்து, உதிரந்தைப் பாய்ச்சி பாடுபட்ட வீரர்கள் இவர்கள். இவர்களால் —இந்த மனித தெய்வங்களால்—தான் ஈழம் இன்று வாழ்விற்கு. இந்தாட்டின் ஒவ்வொரு குடிமகளின் சீராத்திலும் ஒடுக்கீரும் உதிரத்திலே இவர்களுக்கு உரிமை பாராட்ட இடமுண்டு: இந்த நாட்டின் மீதுசொந்தங் கொண்டாட இவர்களுக்கில்லாத உரிமை வேறுயருக்குமில்லை.

ஆனால் . . . இல்லாக்க குடிபுரைமாத்து மனுச்செய்வதற்கு ஏன் இவர்கள் தயங்குகிறார்கள்? சமுத்திஸ் வாழ விருப்பமிடறியா இவர்கள் மனுச்செய்யா திருக்கிறார்கள்?

அந்தமான் தீவின் அபர்ந்த காடுகளிலே அனுதாநகாக்சென்று அடங்கவா இவர்கள் ஆசைப்படுகிறார்கள்? பாலைவனங்களிலும், பாழ்டைந்த பாதாளகளிலும் சென்று யாதவிக்கவா இவர்கள் விரும்புகிறார்கள்? இந்தியாவின் சந்துகளிலும் பொந்துகளிலும் சென்று ஒதுங்கவா இவர்கள் தயாராகிறார்கள்?

இல்லை! ஒருபொதுமில்லை!

போதிய விடயத்தெளிவு இல்லாமை, வாழ்க்கைச் சிக்ல்கள். தப்பெண்ணங்கள், வழியறியாத் தன்மை போன்ற காரணங்களினால் தான் மனுக்களைக் கொடுப்பதில் இவர்கள் அக்கறையற்றிருக்கிறார்கள்: இவர்களைத் தட்டியெழுப்பி பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை எடுத்து விளக்கி வழிவகைகளைக்காட்டி, ஆலோசனைகள் தந்து உதவி புரிய வேண்டியவர்கள் இங்குள்ள தலைவர்களால்லவா? இவர்கள் ஏன் இதைச் செய்யவில்லை? இங்கிருக்கும் தலைவர்கள்—‘வருமுன் காக்கமாட்டார்கள்’ ‘வந்த பின்னும் காக்கத் தெரியாது’ ‘போனபின்பு போசே, போசே, என்பார்கள்’ இப்படி ஒருமுறை ‘அணிலைறவிட்டு’ முடிந்ததே! மறு முறையாவது கவனம் வேண்டாமா?

மலையகத்து மக்களே! விழித்தெழுங்கள்! உங்கள் உயிரிப் பிரச்சனையிலேயே உங்களுக்கு அக்கறை இல்லையா? பச்பு வார்த்தைகளை—ஆசைவார்த்தைகளை—கேட்டு எமாருதிர்கள். தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை நம் விருக்காதீர்கள்! இரட்டை பேடக்காரர்களைக் கண்டு மயங்காதீர்கள்! உங்கள் கையே உங்களுக்கு நம்பிக்கையான துணை. எழுக்கி கொள்ளுங்கள்! முன்னே வாருங்கள்! *

அழகிய வேலைப்பாடுகளுடன் சூடிய

தண்கவர் நகைகளுக்குச்

சிறந்த இடம்:



சண்முகா ஜாவல்லர்ஸ்,
பிரதான வீதி, கல்முனை.

‘எழில்’ நாடகக் கந்தகாங்கள்

மேடை இரண்டு.

கடந்த இதழில், தமிழ் நாடக இரசிகர்கள் பற்றித் திரு. இ. இரத்தினம், திரு. இ. முருகையன் ஆகியோர் கூறியிருந்த கருத்துக்கள் ஒன்றுக்கொன்று எதிர்மாறுஙவையாக அமைந்திருந்தன.

இந்த இதழில், நாடக இரசிகர்களையும், தமிழ் நாடகங்களையும் பற்றித் தமது கருத்துக்கள் சிலவற்றை வழங்குகிறீர், சிறந்த நாடக இயக்குனரும் நடிகருமான - **திரு. த. இராஜகோபாலன்**

வளமான வரலாறுகள் பல நிறைந்தது நம் தமிழ் நாடகம். ஒரு காலத்தில் பாரல்லாம் பட்டொளி வீசிப் பரந்த பல கலைகளில் இதுவும் ஒன்று. இடையில் அந்தியர் ஆதிக்கம், காலமாற்றச் சூருவளிகள், நாடகக் கலையில் தாழ்வு ஏற்படக் காரணமாக இருந்தன. இந்த நலிவின் பின்னர் அண்ணமக் காலத்திலே தான் வளர்ச்சி எனும் நம்பிக்கை ஒளி வீச ஆரம்பித்து இருக்கிறது. அதற்கிடையில் நாம் அவசரப் பட்டு வரையறையாக நாடகக் கலைக்கு முடிவு சொல்லுவது பொருத்தமற்ற ஒன்றாகும். எதிர்காலத்தில் இன்னும் எத்தனையோ நாடகங்களை நாம் கண்டு களிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆகவே தவழும் குழந்தையின் தன்மையை சொல்லுவதிலும் பார்க்க ஒரளவு வளர்ந்த மனி தனி தன்மையை சொல்லுவது பொருத்தமான செயலாகும்.

நாடக மண்டபம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்திருப்பதை வைத்துக் கொண்டோ, அல்லது அறிமுகமான அறிமுகமற்றவர்களின் பத்திரிகையிமர்சனங்களை வைத்தோ நாடக ரசிகர்களின் ரசனைத் தரத்தை எடைபோட்டு வீட்டு முடியாது. எதை எதிர்பார்த்து ரசிகர்கள் வருகிறார்களோ அதை நாடகத் தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும்

வழங்க வேண்டும். அப்போது ரசிகர்களிடையில் ஏற்படும் திருப்தியை அவர்களாலேயே அவதானிக்க முடியும். சமூத்து நாடக வரலாறுகளில் இலவச விழா என்றால் அல்லது ‘கம்பளி மெண்டஸ்’ என்றால் மண்டபம் நிறைகிறது. இருந்தாலும் கூட இரசிகர்களின் ரசனைத் தரம் திருப்தி கரமானதாக இருக்கின்றது என்பதிலும் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஒரு வித மாற்றம் விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருப்பதை இன்று நாம் காண முடிகிறது. பல யுக்கி முறைகளைக்கையாண்டு குறைந்த நேரத்தில் நிறைந்த கருத்துக்கள், ஒன்று சேர்ந்த பாத்திரங்கள், சிறந்த காட்சிகள் இவற்றின் உதவியுடன் சமூத்தில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள். இந்த வழியை நாடகத் தயாரிப்பாளர்களும், கதாசிரியர்களும் கையாண்டு பல நாடகங்களை அரங்கேற்றி விட விரும்புவது தமிழ் நாடக ரசிகர்கள் மத்தியில் திருப்தி ஏற்படும் என்பது எனது தாழ்ந்த அபிப்பிராயமாகும். மனிதனுக்கு திருப்தி ஏற்படுவது என்றால் இலேசான காரியமல்லவே?

இது வரை அரங்கேற்றப் பட்டு வந்த நாடகங்களின் பயனுக, அண்மையில் நடைபெற்ற நாடக விழா காரணமாக, சமூத்து ரசிகர்கள் விழிப்படி வைத்து இருக்கிறார்கள், வெளித்

தோற்றுத்தில் மட்டும் பலாக்கனீ பார்த்து மதிந்தவர்கள் சுளை சுளையாகவும் சுவைக்க முற்பட்டு இருக்கிறார்கள். நல்ல கடை தயை, பண்பாட்டுக் கருத்துக்களை, பருத்தறிவூட்டும் படிப்பினையை, களிப்பூட்டும் காட்சிகளைச்சிரபார்க்க ஆசம்பித்து உள்ளார்கள். இந்த உணர்ச்சி திருப்தி மனப்பான் மைக்கு அடிகோலும் என்று சொல்லலாம் அல்லவா?

ஸ்ரீ சிகர்கள் எதிர்பார்த்து வருபவற்றை வழங்கும் நல்ல நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டாலும் கூட, மக்களை வேண்டாக வழியில் வழி நடத்திச் செல்லும் நாடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏதாவது ஒரு நிதியை அடிப்படையாக வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளை குறிப்பிட ஆசைப்படுகிறேன். புனிதமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கலைத் தாயை தாம் தாம் நினைத்தபடி சீமர்சனம் செய்து கொண்டு தம் இலட்சியத்தை நிறைவேற்ற ஆசைப்படுகிறார்கள். கேவலம் பணம் சம்பாதிக்க இந்த கலைத்தாய்தான் இவர்களுக்குக் கிடைத்தாளா? பாலியலை விரும்பும் இன்னைய இஸ்ராங்கள் இதை வரவேற்கலாம். ஆனால் குவர்களிடையே கூட இவை நிலைபெற மாட்டா? உள்ளத்

தால் உணர்ச்சியால் வளர்க்கப்படாத எதுவும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. கானல் நீருக்கு இது சமமாகும். ஆகவே நல்ல கதையால், சுருத்தால், பண்பால், நல்ல நடிப்பால், ரசிகர்கள் இடையில் திருப்தி ஏற்படுத்த முடியாத நாடகத் தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் கான் தாழ்ந்த ரசனைக்குரிய அங்கங்களைப் புகுத்துவதில் மோகம் உள்ளவர்களாகக் காணப்படுகிறார்களே ஒழிய ரசிகர்கள் அல்ல. தம் இலட்சியத்தை சொல்லிக் கொள்ள வெட்கப்படுவார்கள் ரசிகர்களைக் குறை கூறுவது இயல்லதானே.

சுருக்கமாக ஈழத்து தமிழ் நாடகத் தில் ரசிகர்களிடையில் திருப்தி ஏற்பட்டுவிட்டதாக சொல்லாவிட்டாலும் அவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி ஆர்வம் ஏற்பட்டிருப்பது நல்ல அறிகுறியாகும். இதைப் பேணிப் பாதுகாப்பது ரசிகர்களின் அபிப்பிராயத்தைப் புரிந்த தயாரிப்பாளர்களினதும் எழுத்தாளர்களினதும் பொறுப்பும், விபாபாரிகளும், ஆபாசவாதிகளும் இதை ஒன்றும் செய்ய முடியாது. அப்படி நினைத்தால் அது அவர்களது அறியாமையாகும். அதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.



'எழில்' ஆண்டுசே சந்தூரூபா 4 மட்டுமே!

கலை, இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய முப்பெருந் துறைகளையும் ஒருங்கே தரும் ஒரேயொரு ஏடு-

'எழில்'

ரூபா நான்கு அனுப்பி வைத்தால், எழில் நங்கையின் திங்கள் வதனத்தைத் திங்கள் தோறும் உங்கள் இல்லங்களிற் சந்திக்கலாமே!

அனுப்ப வேண்டிய முகவரி!

க. ஜெயநாதன், மே-பா. 'எழில்'

522, காலி வீதி, கட்டுப்பெத்த, மொற்டுவை.

வாழ்க்கை தொடர்வியது எப்படி?

— சிறிய முறைகள் மூலம் நிறைவேண்டும் —

இவ்வுலகின் முதல் உயிர்கள் யாரெனக் கேட்டால் உங்களிற் சிலர் ஆதி—பகவனென்றோ, ஆதாம்—ஏவா என்றோ கூறக்கூடும். ஆனால் விஞ்ஞானிகள் இப்படிச் சொல்லமாட்டார்கள். உலகின் முதல் உயிரே ஒரு மனித உயிரா என்பது மற்றொரு கவையான கேள்வி!

இந்தப் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்பது பற்றி ஆராய்ச்சிவல்லுனர்கள் ஏற முடிவிற்கு வந்துள்ளார்கள். ஆதியில், இங்கே 90 வீதம் ஐதரசனு¹, 9 வீடும் கீலியமும், மிகுதி ஒரு வீதம் ஒட்சிசன், நெதரசன், நியோன், ஆர்கன், கந்தகம், காபன், சிலிக்கன், இரும்பு முதலியனவுமாய் இருந்தன. இந்த முடிவுடன் எமது விஞாவிற்கு விடைகாணப்படுகின், பூமியானது ஆதியில் ஐதரசன் சேர்வைகளை அதிகமாகக் கொண்டிருந்திருக்கும்; உகாரணமாக, நீராவி, அமோனியா, மிதேன். ஐதரசன் சல்பைட் போன்றவை, அத்துடன் கடலானது பவனம் கரைந்துள்ள திராவ நீரைக் கொண்டதாகவும் இருந்திருக்கும்.

இப்படியான ஒரு உலகத்திலிருந்து உயிர்கள் எப்படித் தோன்றின? இதற்கு எளிய மூலக் கூறுகளாக ஆரம்பத்திலிருந்துவெய்ல்லாம் ஒன்று சேர்ந்து சிக்கந்த சேர்வைகளை உண்டாக்கியிருக்கவேண்டும். ஆனால் இப்படியான ஒரு மாறுதலை மூலக் கூறுகள் அடைவதற்கு உட்படுத்தப்படும் சக்தி (Input Energy) எப்படிக் கிடைத்திருக்கும் என்று ஒரு வினா தொக்கி நிற்கின்றது. இதற்கு, குறிய வெளிச்சம்—குறிப்பாக அதன் ஊதாக் கதிர்கள்—கடல் நீரிற் படுவதால் அதிலிருந்து தேவையான

சக்தியை எடுத்துச் சிறிய மூலக்கூறுகள் பெரியனவாக வருகின்றன.

1952 இல், மிஸ்லர் என்னும் விஞ்ஞானி, ஆதியில் என்னென்ன பதார்த்தங்கள் இருந்திருக்கும் என நினைத்தாரோ அவற்றைக் கலந்து பல வாரங்களுக்கு மின்சாரத் தாக்கத்தில் வைத்தார். இங்கே, மின்சாரம் சக்தி முதலிடமாகப் பயன்பட்டது. நேரம் வந்ததும் மூலக் கூறுகள் வைக்கப்பட்டவற்றிலும் பார்க்கப் பெருத்திருப்பதைக் கண்டார். உயிர் வாழும் ‘ரிஸ்யூவில்’ உள்ள பல மூலக் கூறுகளாக அவை இருந்தன.

விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வரினும், இத்துறையில் நல்ல விளையுள் இன்னும் கிட்டவில்லை. விஞ்ஞானிகளோ சிறியளவு திரவத்துடன் சில வாரங்களே பரிசோதிக்கிறார்கள். ஆனால் ஆதிப் பூமியில் கடல் நீரானது எத்தனையோ கோடி வருடங்களாகச் சூரிய வெளிச்சத்தில் காய்ந்திருக்கிறது. இப்படித் தொடர்ந்து கிடைத்த சக்தியால் சிறியவை பெரியனையாக, பெரியவை இன்னும் பெரியவையாக வளர்க்க தொடர்ந்தது..... இப்படித்தான் உயிர் வந்தது. ஓன்றைய சாதாரண உயிர்களைகொண்டிருக்கும் சிக்கல்களிலும் பார்க்க எவ்வளவோ குறைவாகப் பண்டைய உயிர்களின் மூலக் கூறுகள் இருந்திருக்கும். விஞ்ஞானிகள் இதன் தொடக்கத்தைப் பூரணமாகத் தெரிந்து கொள்ளமுயன்று கொண்டிருக்கின்றனர். எனவே மூலக்கூறுகள் இன்னுதால் உயிர்கள் உண்டாக்கக்கூடும் என்ற முடிவிற்கு வந்தால், பூமியைப்போல் பெளத்தீகே, இரசாயன அமைப்புக்கொண்ட எந்தக் கோளத்திலும் உயிர்கள் உண்டாகலாம்.

— முருவகக் கடை

'உன்னால் எண்பிக்க இயலாது கற்பனைகள் நீ கண்டு பிடிப்பவற்றின் அடித்தளமென்றால் வாழுக்கையின மாயா முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டுவதற்கு ஏன் என் கற்பிதங்கள் அடிப்படையாக அமையாட்டாது?'

அறை

எஸ். பொன்னுத்துரை

அனுவைத் துளைத்து அதன் புகழைப் பரப்பிய விஞ்ஞானி யின் பார்வையில் சந்தியாசி அஞ்ஞானியாகத் தோன்றினான். போலி வேடத்தைக் கணைத்தெறிந்து உண்மையை நிலைநாட்டல் வேண்டுமென்ற எண்ணம் அவன் உள்ளத்தில் ஆழமாக வேர் பாய்ச்சியது. ஒரு சமயம் தன் யுக்தியினால் விஞ்ஞானி சந்தியா சியைச் சம்பாவத்திற்குள் இழுத்துக் கொண்டான்.

'சந்தியாசம் என்றால் என்ன?' என விஞ்ஞானி அலட்சியமாகக் கேட்டான்.

'சந்தியாசம் என்றால் எல்லாக் கர்மங்களையும் விட்டு விடுதல் என்று பொருள். உலகத்திலுள்ள கர்மங்களைச் செய்து கொண்டிருந்த போதி லூம், அனைத்தும் டருகி ஓடிப்போகும்படியான யுக்தியை அனுசரிப்பதினாற் சந்தியாசங்கிட்டுகிறது. சந்தியாசி அக்கரிமியுமாவன். அவன் பொறிகளினாற் கர்மம் எதுவும் புரியான். கர்ம சக்தி ஒடுங்கிக் கீட்க்கும் இங்கிசயலின்மையே செயலாவுஞ்சித்திக்கின்றது... சந்தியாசியல்லாதானுக்குச் செயலே செயவின்மையாகும் யோகம் கிட்டவாம்.' எனச் சந்தியாசி அக்கறையுடன் விளக்கினான்.

'செயலின்மையே செயலா? செயலே செயவின்மையா?'

'ஆம், சக்கரம் வேகமாகச் சுழலும் பொழுது, அஃது அசைவதாக நமக்குத் தோன்றுவதில்லை. செயலிற் செயலின்மை போகம்; செய்யாமையிற்செயல் சந்தியாசம். ஆகா, எவ்வளவு இனிய காலியமயமான கற்பனை!'... பதி வில்பக்திப் பரவசம் சொட்டிற்று.

'பூ.. அதுதானே பார்த்தேன! எல்லாம் வெறும் கற்பனைதானு?' விஞ்ஞானி இடக்காகக் கேட்டான்.

'கற்பனை என்பது அற்பமா?'

'அற்பமேதான்! விஞ்ஞானி கள் எதையும் திடமாக நிறுவ வல்லவர்கள்...'

'அப்படியானால் 'கேத்திர கணிதத் தில' அ, இ, உ என ஒரு முக்கோணம் இருப்பதாக வைத்துக்கொள்' என்பது எதனால்?'

'அது கற்பனையல்ல; அது தற்புணை அ, இ, உ ஆகியன மூன்று புள்ளி கள். அஇ, இஉ, உஅ ஆகியன மூன்று ரேகைகள். அவை முக்கோணம் ஒன்றினைச் சமைக்கின்றன'.

'புள்ளி என்றால் என்ன?'

'முப்பரிமாணம் எதுவுமற்றது..'

'ரேகை என்றால்?'

'அகலமில்லாத நீளம்...'

‘முப்பரிமாண மெதுவுமற்ற புள்ளி யையோ, அகலமில்லாத நீளத்தைபோ காட்டுக! ’

விஞ்ஞானி ஒரு கணம் யோசித்தான். பின்னர் கூறுவான்: ‘புள்ளி யையூம் ரேகையையும் கற்பிதம் என்று வைத் துக்கொண்டாலும், அவற்றினடிப்படையிற் பல தேற்றங்களின் உண்மையை நம்மால் நிறுவ முடிகின்றது...’

‘புள்ளிகளிலும் ரேகைகளிலும் நீநம் பிக்கை வைத்திருக்கிறோம். நான் பகவானிடத்திலும், ஆன்ம ஈடேற்றுத்தி

லும் நம்பிக்கை வைத்திருக்கின்றேன். உன்னேல் என்பிக்க இயலாத கற்பணகள் நீ கண்டுபிடிப்பவற்றின் அடித்தள மென்றால், வாழ்க்கையின் மாயா முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டுவதற்கு ஏன் என் கற்பிதங்கள் அடிப்படையாக அமைய மாட்டாது?’

சந்தியாசியின் வாதம் பிழையான தென் நிறுவ வல்ல தேற்றத்தைக் கண்டு பிடிப்பதற்கு அந்த விஞ்ஞானிக்குப் புள்ளிகளும் ரேகைகளும் உதவ மறுத்தன!



குரல்கள்

வாழ்த்து!

அறிவும் உணர்வும் சிறந்தோங்க அண்பும் அறமும் அருட்பொனிவும் பொறியின் புலனில் பொங்கியெழும் புள்ளை தவிர்ந்த உணர்வொலியும் நெறியில் பிறழா நெஞ்சமதில் நீர்மை குண்றுக் கருத்தொளியும் துறியை என்றும் மறக்காதே கொள்ளக் கேளும் பன்பதுவும் கொண்ட ஏடாய் ‘எழில்’ விளங்கி கூணன் நிமிரந்து நடந்திடவும் தண்டியிற் சமூ மண்ணதனில் தளர்க்கியை வென்று வளர்க்கியற வண்டாய்ப் பறந்து இலந்தோரூம் வண்மை திண்ணமை உண்மையெழில் பண்பை ஒனித்து வலம்வருவாய் பயந்தமிழ்த தேனை ஈந்திடவே,

“கரவை கிழான்” ★

குருத்தரங்க மென்று கூறிக் கொண்டு, சும் மா இருப்பவர் களைப் பிடித்து ஏனையா மோத விட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்?

நிந்தாவூர், ஸமது. ★

இள்ள பத்திரிகைகள் போதா தென்று புதுப் பத்திரிகையா? புதுமையாக, நல்லதாய் ஏதாவது செய்யுங்கள்.

பொன் சந்திரசேகரன், கொழும்பு-6. ★

எழிலில் பக்கத்துக்குப் பக்கம் புதுமையைக் கண்டோம். ‘கவிஞர்கட்கே தெரியாத கவிதை’ அருமையானவொருபுதியசாதனை! நாடகக் கருத்தரங்கில் முருகையன், இரத்தினம் ஆகிய இருவரது கருத்துக்களும் களைசொட்டின திரும்பத்திரும்பப் படி த்தோம். காசி. ஆனந் தனி நீ கவிதை உணர்ச்சிமையாய் இருந்தது. ஒரு குறை: விஞ்ஞானக் கட்டுரைகளை இலகுவில் விளங்கிக்கொள்ள முடியவில்லையே!

செஸ்வி: ச. சரஸ்வதி, இ. அஞ்சலிதேவி, யாழ்ப்பாணம். ★

நில்ல கதை, கவிதைகள் அனுப்பினால் பிரசரம் செய்வீர்களா? ‘தமிழ்நேசன்’ உரும்பராய். ★

தரமானதாயிருந்தால் நிச்சயம் பிரசரிப்போம்! ‘ஆளையும்’, ‘அறிமுகத்தையும்’ பார்த்துப் பிரசரிக்கும் பத்திரிகைகளின் வரிசையைச் சேர்ந்த தல்லவே ‘எழில்’! — ஆசிரியர் குழு.

திண்ணை

நடவடிக்கை வெளியீடு மற்றும் பார்த்தல் முன்னால் சொல்லப்படும் நோக்கங்களை விடுவது அதே நடவடிக்கை என்று கூறப்படுகிறது.

“என்ன தமிழ் தியாகராசர், பேப் பநும் கையுமாய் வாரூய். விசேஷமான புதினம் ஏதும் கிடக்கே?”

‘புதினமே கிளாக்கரண்ணை? எங்கடை தமிழ்ச் சாதிக்கு ரோச நரம்பு அறுந்து போச்சதாம்.’

‘எனப்பா? ...?’

‘எங்கடை ஆக்கள் சுத்த தண்ணையங் குறுதியள். தங்களுக்கு நன்மை பேதும் வருமிமண்ணால், சொந்த இவ்து தின் தொன்னடையிலை கத்தி வைக்கவுட தயாராக இருப்பினம். சிக—. எனக்கு வாற ஆக்கிரத்துக்கு ...’

‘என்னடா தமிழ் இப்படிக் கொடிக்கிருய், இஞ்சை இந்தக் கிண்ணையிலை வாது இரு. ஆழுதலாய்க்குதைப்பம்.’

‘அதில்லையண்ணை, எங்கடை உள்ளுராட்சி மற்றி பிரேமதாசா இப்பெருக்கால் யாழ்ப்பானப் பக்கம் வந்தவரெல்லே. அங்கையொரு இடத்திலே அவருக்கு வரவேற்பு ஒண்டு குடுத்திருக்கின்மாம் வரவேந்பு.’

‘வீட்டுக்கு வந்தவனை வரவேற்கத் தானேயடா தமிழ் வேணும்? அதுதானே தமிழ்ப் பண்பு.’

‘ஆரண்ணை இப்ப இல்லையென்டது? அதுக்காக, அங்கைவைச்சு ஒருத்தருக்கும் விளங்காது சிங்களத்திலையே அவைக்கு வரவேற்புப் பாட்டு?’

‘ஒதோ, அப்பிடியாபோ?’

‘பிறகு, ஒரு தமிழ்ப் பொடியணை மேடையிலை ஏற்றி, தனிச் சிங்களத்திலை பேசவும் வைச்சாங்களாம். சனங்கள் ஒண்டும் விளங்காமல் முழிசிச்சுதுகளாம்.’

‘அடி சக்கையெண்டானும் எந்த ஜில்லாயடா தமிழி இத்த கேவலம்.

‘ஊரைச் சொல்லி என்ன என்னை? இதைப்போலே பலபல விதமான தீர்க்குதான்கள் எங்கும் தான் ஆபப் நடக்குத் தான். இதொன்று வெளிப்படையாய் நடக்குப் போச்சது. எல்லாம் பேப்பரிலீல வருத்தே. திரைமறையிலை எத்தினைப்பத்தக் காரர்ச்சும் தாங்காலியனுமோ எங்கள்டமிழ்த்தை தினேங்க்க ஒருக்கால் சேகாபங் தோபமீய வருகிறது... ஒருக்கால் அழுகையாயும் கிடக்குது.’

‘அப்ப அங்கை மந்திரிக்கு வறுபுதுமாய் இருந்திருக்கும், என்ன?’

‘இராதை அவையளக்குப் பின்னை? இப்பிடிப்பட்ட ‘வீரச்’ செயலைச் செய்கிற ‘துணிவு’ தனக்கு மட்டும் கான் இருக்குதென்று பிறகு சொன்னாராம், இதையெல்லாம் நடத்தினவர்.’

‘ஆராடா தமிழி, இந்த வீரப்புவி?’

‘ஆரோ ஒந் மாநகரசபை அங்கத்தவரென்று கேள்வி. விடன்னை கதையை.’

‘அடி சக்கை! சொன்னுப் போலையட்ட தமிழி, உந்த மாநகரசபையிலை மேய்ரைத் தெரிஞ்ச ஒரு மாதத்திற்கு மேலையாச்சுப் போலை; இன்னும் என்னை இருக்கேல்லையாம்.’

‘அவை இப்பிடி வேறை அலுவல்களிலை பின்னக்கெடுகினமாக்கும்.’

‘அது சரி, நான்னேண்டு கேட்கிற நடா கம்பி எங்களை திருச்செல்வு மற்றுமியாய் இருக்கேக்குள்ள சிங்கள ஊர்களிலை நடந்த ஏராளமான கட்டங்களுக்குப் போய்ப் பேசினவர்களே. இந்த இடங்களிலை எங்கையாலது அவருக்குத் தமிழிலை வரவேற்புச் சென்னவங்களோ?’... ..

‘எவ்வண்ணை சொல்லுருங்கள்? எங்களுக்குள்ளை இருக்கிற மாதிரியான இப்பிடிப்பட்ட ‘வீரப்புவி’ன் சிங்கள சமூகத்திலை வறு குறைவு கண்டியோ அண்ணை’

‘ம.....ம.... அந்தக் காலத்திலைது மிழங்கள் தன்மானத்தொடைதான் வாழ்ந்தவனும்’

‘... எண்டு சொன்னாற் போது மேயண்ணை, யோசிக்க யோசிக்க எனக்கு விசர் பிடிச்சிடும் போலை கிடக்குதான் வாறன்னை.’

தெய்வம்

“கல்முனைப் பூபால்”

வியாபித்து நெஞ்சமெலாம் விளங்கும் தெய்வம்
விற்சரத்தைத் தோற்கடிக்கும் சொல்லின் தெய்வம்!
தயாநிதிகள் தமிழாய்ந்த தகையோர் நாவில்
தவழ்ந்துநறும் இலக்கியங்கள் தந்த தெய்வம்!

உள்ளத்துச் சோலையிலே சலனம் கொய்து,
ஓண்தமிழை ஆடைஅணி கலனுய்ச் செய்து,
கள்ளவிழிப் பார்வையனக் கருத்தைப் பெய்து...
கவிகோர்க்க வகை தந்த கலைமெய்த தெய்வம்!

நினைவன்ற ஆழியிலே கமல நெஞ்சில்
நெகிழ்கின்ற கற்பனையாம் மென்யாழ் மீட்டி
தினமென்னை இன்பத்துள் ஆழ்த்தும்; தூய.....
தெள்ளமுத்த தமிழ்மேனி மணக்கும் தெய்வம்!

அழகென்ற சொல்லுக்குப் பொருளைத் தந்து
அன்புளமுத் தாணியினால் இருளைப் போக்க
எழுதவைத்த வாய்மையுறும் இனிய பெண்மை
எழிலார்ந்த வாணியெனு மெங்கள் தெய்வம்!

புடம் போட்ட தங்கம்போல் புவியோர் நெஞ்சில்....
புலவர்களின் நாவெனும் இனிய மஞ்சில்;
தடம்புரஞம் செந்திருவே! கவிபெய் ஊற்றே!
தமிழென்னும் மூவெழுத்தே! தகையே வாழி!

நவீன, நேர்த்தியான அச்சு வேலைகளுக்கு
சீறந்த ஸ்தாபனம்

மொடோன் அச்சகம்,

134, பிரதான வீதி, கல்முனை.

கம்பியூட்டர்கள்

எலக்ட்ரானிக் கம்பியூட்டர்கள்

எலக்ட்ரானிக்

அதிசயக் கருவிகள்!

இலக்ட்ராக் கணிகள்

(Electronic Computers)

(1)

கணவமிக்க தொடர் கட்டுரையின்
முதற்பகுதி இது.
தொடர்ந்து படியுங்கள்.

பின்தனின் தசை நார்கள் செய்யும் வேலைகளை இலகுவிற் செய்யும் பொறிகளை வெது காலத்திற்கு முன் நேரே கண்டு பிடித்த விஞ்ஞானிகளுக்கு அவர்வின் மூலை செய்யும் வேலையை இந்த நூற்றுண்டின் நடுப்பகுதியிலேயே இயந்திர மொழக்க முடிந்தது. பரிசோதனைக்காலை அதிசயப் பொருள்களாக இருந்த இக்கருவிகள் இன்று நாம் காணும் சிக்கல் நிறைந்த கணவிகளாக, இமை வெட்டும் நோத்தில் சங்கடமான கணிதங்களை யெல்லாம் செய்து முடிக்கும் அற்புதக் கருவிகளாக 1940 ம் ஆண்டிற்கும் பிறகே விருத்தியடைந்தன. சில புதினப் பத்திரிகைகளில் வரும் இவை பற்றிய தவறுதலான செய்திகளும் இவற்றை இலக்ட்ரின் மூலைகள் (Electronic Brains) என்று பலரும் அல்லுப்பதாலும் மனிதனின் சிந்தனை கூத்திக்கு அப்பாற் பட்ட வேலைகளை யெல்லாம் இக்கருவிகள் செய்கின்றன வென்ற தப்பான அபிப்பிராயத்தை சிலர் கொண்டுள்ளனர். உண்மையில் டிவை வேலை செய்யும் வேலை மொன்றலே தான் மனிதன் விடுமிகவுயர்ந்தலை.

க. நடேசலிங்கம் B.Sc. (Hons)
Associate Member I.E. E. (Lond)
பென்திகிலியல் விரிவுக்குரையாளர்,
இலங்கை உயர் தொழில் நுட்பவியற்
கலாசாலை, கட்டுப்பெத்தை.

ஒரு கணித நிபுணன் தனது வாழ்நாள் முழுவதிலும் செய்யக் கூடிய வேலையை இக்கருவி சில நாட்களிற் செய்து முடித்து விடும். இலக்ட்ரிக் கணவிகள் தோற்றுமில்லபதற்கு முன் பல கணிகப் பிரச்சினைகள் (Mathematical Problems) தீர்வு காணமுடியாதவை என்று கூவிடப்பட்டன இவற்றைக் கீர்ப்பக்கான முறைகளை அவர்கள் அறிந்திருந்த போதும் வழமையான முறையினால் தீர்வுகாணுவதற்குள் தங்கள் வாழ்க்கையே முடிந்து விடும் என்பதனால் இப்படிப் பட்டபிரச்சினைகளை விடுவிப்பதில் ஈடுபடா மிருந்தனர். மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற் பட்ட எந்த ஒரு கணிதச் செய்கையையும் (Mathematical Operation) செய்யக் கூடிய கருவியை கண்டுபிடிக்க முடியாது. இங்கு தான் இறைவனுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு புலனுகின்றது. மனிதனே இறைவனற் படைக்கப்பட்ட இயந்திரம். இலக்ட்ரிக் கணவிகள் மனிதனற் படைக்கப் பட்டவை.

இலக்ட்ரிக் கணவிகளில் மூன்று இனங்கள் உள்ளன. அவையாவன:

- (i) இக்கூக் கணவிகள் (Digital Computers)
- (ii) அனாலோகு கணவிகள் (Analogue Computers)
- (iii) ஏற்றக் கணவிகள் அல்லது இலக்க அனாலோகு கணவிகள்.

(Incremental computers Or Digital Analogue Computers)

இவற்றுள் முதல் இரண்டு வகைக் கணனிகளும் ஒன்றுக் கொண்டு முற்றிலும் மாறுபட்டவை. மூன்றாவது வகைக் கணனிகள் முதல் இரண்டு இனக் கணனிகளுக்கும் இடைப்பட்டவை. அதாவது இதில் மாறுபட்ட இரு கணனிகளது சிறப்புக் குணங்களும் ஒருங்கமைந்துள்ளன. மேற்கொல்லப்பட்ட கணனிகள் இலக்க கணனிகள் கணித செய்கைகளைச் செய்வதுமல்ல மனிதன் சம்பவங்களை எப்படினுபகத்தில் வைத்திருக்கிறுகின்றன அப்படி இலக்கங்களையும், செய்திகளையும் காலவரையறையின்றி தேவைப்படும் போது பாவிப்பதற்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஒரு பகுதியையும் அடக்கி இருக்கின்றன. இப்பகுதியை குறிப்பகுதி (Memory Unit) அல்லது சேமிப்புப்பகுதி (Storage Section) என்று அழைக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அடக்கு என்ன செய்ய வேண்டுமென்பதை தானை கவே முடிவு செய்யும் ஆற்றலையும், இக்கருவிகள் பெற்றிருக்கின்றன. இதனோலைதான் இவ்வகைக் கணனிகள் ‘இலத்திரன் மூலைகள்’ என்று பிரசித்தி பெற்றிருக்கின்றன. கணிதக் கணியங்களை [Mathematical Quantities] கருவிகளுள் குறிக்கப்படும் விதத்திலிருந்து நாம் இலக்கக் கணனிகளையும் அன்றொலை கணனிகளையும் அன்றொலை கணனிகளையும் வேறு படுத்தலாம். இவ்வேறு பாடு மிகவும் அடிப்படையானதாக இருக்கின்ற படியால் மேற் செல்லப்பட்டவகைக்கணனிகள் வேலை செய்யும் விதத்திலும் முற்றிலும் மாறுபடுகின்றன ஒவ்வொருவகைக் கணனியையும் மற்றவகையுடன் ஒப்பிடும் போது சில சிறப்புக் கணனிகளை முற்றிலும் கணனிகளின் உருவாக்கத் துடன் கூடிய இலக்கக் கணனிகளாக நாம் கருகலாம்.

இக் கணனிகள் இயங்கும் போது மற்ற இருவகைக் கணனிகளின் சிறப்புக் குணங்களைப் படித்துகின்றன.

ஒவ்வொருவகைக் கணனிகளும் எப்படி இயங்குகின்றன என்பதைச் சிறிது விரிவாக ஆராய்வோம். இதைச், அன்றொலை கணனிகள் வேலை செய்யும் முறையை முதலில் அறிந்து கொண்டால் மூன்றாவது பிரிவிலடங்கும் கணனிகளின் இயக்க முறையை இலகுவிற்புரிந்து கொள்ளலாம். கணிதச் செய்கைகளை இலக்கக் கணனிகள் எண்களைப் பாவித்தும், அன்றொலை கணனிகள் கணிப்பீடுபடும் கணியத்தின் பறுமனுக்கு ஒப்பான பெளதிக்க கணியங்களைப் (Physical Quantities) பாவித்தும். செய்கின்றன. ஆரம்பகாலத்தில் இலக்கக் கணனிகள் கூட்டல், கழிதல், பிரித்தறிதல் (Discrimination) நூபகத்தில் வைத்தல் (Remembering) ஆசிய நான்கு அடிப்படைச் செய்கைகளை மட்டும் செய்யக் கூடிய ஒவ்வொருக்கள், பிரித்தல், முதலிய செய்கைகளையும் தானாகவே செய்யக் கூடியவையாக இருக்கின்றன. கணிதசாஸ்திர ரீதியிற் பார்க்குமிடத்து இவைகளின் ஆற்றல் இந்த ஆறு செய்கைகளுடனும் நிற்கின்றது. ஆனால் பெருக்கல், பிரித்தல், ஆகியவற்றைச் செய்ய முடியாத கணனிகள் கூட மனிதனின் அறிவுக்கு அடங்கிய எந்தக் கணிப்பையும் செய்யும் ஆற்றலுடைய வை என்பதை அறியுமிடத்து ஆச்சரிய மாகவே இருக்கின்றது. கணனிகள் எப்படி எந்த ஒரு கணிப்பையும் இலகுவிற்கு செய்து முடிக்கின்றன வென்பதை

கம்பியூட்டர்கள் எலக்ட்ரானிக்

கம்பியூட்டர்கள் எலக்ட்ரானிக்

அறிவதற்கு முன்னேடியாக நாம் சில எண்கணிதக் கணக்குகளைப் பார்ப்போம்.

எண்கணிதத்தில் எந்த ஒருபுதிரை விடுவிப்பதென்றாலும் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், ஆகிய நான்கு செய்கை முறையும் போதுமானது. இதை உங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பீர்கள். உண்மையில் பெருக்கல், பிரித்தல் முதலிய செய்கைகளை நடைமுறையில் வெசூலாகப் பாலிக்கப்பழகியிருக்கின்ற படியால் எங்களுக்கு அவை கூட்டல், கழித்தல் முதலியவற்றைப் போன்று இன்றியமையாதவையாகத் தொன்றுவின்றன. இது உண்மைக்குப்புறம்பானதாகும். கணக்கைப் பொறுத்த வரை இவை எண்கணிதக் கொள்கையில் (Arithmatical Theory) அனுவசியமான இரு செய்கைகளாகத்தோன்றுகின்றன.

உதாரணமாக 32×47 என்ற பெருக்கலையும், 45×4 ஆல் என்ற பிரித்தலையும் எடுத்துக் கொள்வோம். 32×47 இன் விடையை அறிவதற்கு நாம் 32 நாற்பத்து ஏழுகளை ஒன்றாகக் கூட்டி எல்லா கரியாகப் போய்விடுமல்லவா? 45×4 ஆற் பிரிப்பதற்கு பதிலாக நாங்கள் 4ஐ 45ல் இருந்து கழிப்போம். 41 விடையாக வரும். 41ல் இருந்து 4ஐ இன்னொரு தடவை கழித்தால் 37 ஆகும்; இப்படி செய்து கொண்டு போனால் 11வது தடவைக்குப் பிறகு வரும் மிச்சம் '4' இலும் குறைவாக அதாவது ஒன்றாக விருக்கும். ஆகவே விடை 11 முறையும் 1 மிச்சமும். ஆகலால் பெருக்கல் பிரித்தல் தெரியாத கணக்கையைக் கொண்டு எந்த விதமான கணக்கையும் செய்ய முடியுமென்பது புலனாகின்றது. மேற்கொடுக்கப் பட்ட செய்கைமுறை உண்மையில் நேரடியாகச் செய்வதிலும்

அதிக நேரத்தை எடுக்கும். இது மனிதனைப் பொறுத்த வரையில் மட்டுமே, இலத்திரக் கணக்களைப் பொறுத்தவரை நாங்கள் இந்த நேர வித்தியாசத்தை இட்டுக் கவலைப்பட இடமில்லை. ஏனெனில் அவைகள் மிக வேகமாக இயங்க வல்லன. மனிதனுற் செய்யக் கூடிய எந்த ஒரு கணிதக் கணிப்பையும் [Mathematical Calculation] எண்கணித முறையிற் செய்வது சாத்தியம். இந்த முறை அனேகமாக நீண்டதாகவும் சமிப்புண்டாக்கக் கூடிய தாகவுமே இருக்கும். இலக்கக்கணனிகள் இம் முறையையே பயன்படுத்துகின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒரே விதமான எண்கணிதச் செய்கைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். ஆகலால் இக்கணிகள் பிரித்தறியும் ஆற்றலைகட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இப்படினான் கணிப்புமுறையில் இடையே பல சிறு சிறு வேறுபட்ட கணிப்புகள் இடம் பெறும். விடைகாண்பதற்கு இவற்றை கணிப்பின் பிற்பகுதியில் ஒன்று சேர்க்க வேண்டியிருக்கும். இதைச் செய்வதற்கு கணனி ஞாபகச்சுதி உடையதாக இருக்கவேண்டியது இன்றியமையாதது.

எந்த ஒரு சிக்கலான விடயத்தையும் இலக்கக் கணனியினால் விடுவிப்பதற்கு ஏதுவாக கணனிக்குப் படிப்படியாகக் கட்டலைகள் இடப்பட வேண்டும். இக்கட்டலையிடும் முறையை திட்டப் படுத்துதல் (Programing) என அழைப்பர். இலக்கக் கணனி சரியாக வேலை செய்வதற்கு இந்தத் திட்டப்படுத்துதல் மிக முக்கியமானது. திட்டப்படுத்துபவரே (Programer) உண்மையாக சிக்கலை எப்படிவிடுக்காமென்று சிந்தனை செய்பவர். கணனி இப்படி இப்படியெல்லாம் இயங்கின்றார்கள் சரியான விடை

கிடைக்கும் எண்பதை முன்னுடியே திட்டமிடப்படுத்துபவர் அறிந்திருக்க வேண்டும். திட்டப்படுத்தியில் கட்டளைகளை கண்ணி க்கு விளங்கத்தக்க பரிபாடையில் (Code) மொழி பெயர்க்க வேண்டும். இப்படியான பாடையை ‘இயந்திர மொழி’ (Machine Language) என்றழைப்பார்.

பொதுவாகக் கட்டளைகள் எண்களிலேயே பரிபாடை செய்யப்படும். சில இலக்கக் கண்ணிகள் தாங்கள் செய்யும் கணிப்பு முழுவதையும் சாதாரணமாக நாம் பாலிக்கும் தசம முறை (Decimal system) யிலேயே செய்கின்றன. இந்த முறையில் 0, 1, 2 9 ஆகிய பத்து வித அடையாளங்களைக் கொண்டு ஆக்கலாம். ஆகவே இம் முறையைக் கையாணும் இலத்திரக் கண்ணிகளிற் பாவிக்கப்படும் இலத்திரக் கூறுகள் (Electronic Components) பத்து வேறு பட்ட நிலைகளை (Ten different States) உடையனவாக இருக்க வேண்டும். ஒரு தசம எண் சேமிக்கப்படும் விதத்தை உங்கள் வீடுகளிற் பொருத்தப்பட்டிருக்கும் மின்சார மீற்றரில் (Electric meters) பார்த்திருப்பீர்கள். இந்த மீற்றரில் உள்ள ஒவ்வொரு முகப்பில் (Dial) இருக்கும் கம்பியும் பாவிக்கப்பட்ட அலகு மின்சாரத்தைக் குறிக்கும் எண்ணின் ஒவ்வொரு இலக்கத்தையும் காட்டுமல்லவா? இந்த மீற்றர் முகப்புகளைப்போக இடைசாற்றுள்ள (Dekatron) என்ற இலத்திர உபகரணமும் (Electronic device) தசம எண்களைச் சேமித்து வைக்க வல்லது. ஆயினும் இவ்வுபாரணம் கண்ணிகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து இயங்கக் கூடியதல்ல. இதனால் இதைப் பாவிக்கும் கண்ணிகளின் வேகம் பெருமளவிற்புதிக்கப்படுகிறது மிகவும் மலிவான எளிமையான,

வேகமாக இயங்கக் கூடிய, இலகுவிற்கிடைக்கக் கூடிய இலத்திரக் கூறுகள் எல்லாம் இருநிலை (Two state) யடையங்வாக இருக்கின்றன. ஒரு மின் ஆளி (Electric switch) ஒன் றில் மின்சாரத்தைக் கடத்தும் நிலையிலிருக்கும் அல்லது கடக்காத நிலையிலிருக்கும்; ஒரு நியோன் விளக்கு (Neon Lamp) ஒன் றில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அல்லது பிரகாசமற்றிருக்கும்; ஒரு இரும்புவளையத்தை மனிக் கூட்டுக் கம்பின் சுழலும் திசையிலோ அல்லது அதற்கு எதிர்த் திசையிலோ காந்தமேற்றலாம். இன்னும் சிசால்வப் போன்ற ஒரு இருமை வாயில் (diode valve) ஒரு அறிகுறியை அதனாடாகச் செல்லவிடும் அல்லது தடுக்கும்; இப்படிப் பல இருநிலைக் கூறுகளை உதாரணம் காட்ட முடியும். இவ்வளவு இலகுவிற்கிடைக்கும், வேகமாக இயங்கக் கூடியகூறுகளை நாம் ஏன் கண்ணிகளிற் பாவிக்கச் சூடாது என்று கேட்கத் தொன்றுகிற தல்லவா? உண்மையில் பல இலக்கக்கண்ணிகள் இப்படிப்பட்ட கூறுகளைத் தான் பாவிக்கின்றன. இவைகளைப் பாவிப்பதானால் நாம் 1,0 ஆகிய இரு அடையாளங்களை மட்டும் பயன்படுத்தும் இருகூற்று என்கண்ணித்துத் தொன்கிலையையும் குறிக்கின்றன இப்புதுமுறை எண்களிதம் உங்களில் பலருக்குப் புதுமையாகத் தொன்றலாம் நாம் வழமையாகப் பாவிக்கும் தசம முறை எண்கண்ணிதம் மனிதன் முதன் முதலாக எண்ணத் தொடங்கும் போது தனது பத்து விரல்களையும் பாவித்ததனால் தோன்றியதே. விரல்களுக்குப் பதிலாக இருகைகளையும் பாவித்திருந்தானேயானால் மேற் சொல்லப்பட்ட இருகூற்று எண்கண்ணிதம் தோன்றியிருக்கும். இப்புதுமை எண்கண்ணித்தை அடுத்த இதழிலே பார்ப்போம். ★

சிறுக்காடு:

நீணவோட்டம்

ஐ. சாந்தனி

இருந்தாற்போல வீசியடிக்குங் குளிர் காற்று, முள்ளந்தண்டைக் கிடுகிடுக்க வைக்கிறது. மழு மூயையேய மாதக் கணக்கிற காணுத குழ்நி லையால் வரண்டு வெப்பக் காற்று நிரம்பியிருந்த குழிலில் இது ஒரு திமர் மாற்றம், புதுமைப் பொருத்தமுங்கூட! ஓ! என்னமாய் வீசுகிறது காற்று... எல்லாத் திசைகளிலும்... கழன்று கழன்று... பேரோசையுடன்!

ஓ, மழு வருமோ?

இருண்டிருந்த வானத்தில் என்ன தெரியும்? ஜனனலுக்கூடை பார்க்கிறேன். மினுக்கிடும் உடுக்களைக் காணும்...

வெளியே, நிரம்பியிருந்த வெப்பத் தைப் போலவே, மனதிலும் ஏதோ ஒரு குடு—வெச்கை: ஒரே குழப்பம். அரிகண்டம். உடம்பைக் குளிரிலைக்கிற காற்று, மனதையும் அமைதிக்கழுக்க முயல்கிறது.

குளிர்!— அதிசாந்தான், இப்போ! எங்காவது முடங்கி விட்டால்? இமுத்துப் போர்த்துக் கொள்ள வேண்டும் சட்டையைத் தேடிப் போடுகிறேன்.

சுவரை ஒட்டினாற் போலிருக்கிறது என் மேசை. ஒளிர்ந்து கொண்டிருந்த வின் வீளக்கைச் சுற்றிப் புத்தகங்கள். கைபட்டுக் கசங்கியவை. அது தான், அவற்றின் கம்பீரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பேடகம். சுவர், வெள்ளை

பூசிய நெடுஞ்சவர். மேசையிற் பட்டுப் பிரதிபலித்த ஒளி, சுவரைச் சிறி துமஞ்சளாக்குகிறது. தரையிலும் மேசையிலும் பெரும் நிழல் பரவிக் கிடக்கிறது முதுகுப்புறங் திரும்பிப் பார்க்கிறேன். என் உருவமே பூகாகார நிழலாய் விழுந்திருக்கிறது.

புத்தகத்தின் பக்கங்கள் படபடக் கின்றன. பார்வையை வரிகளில் ஒட்டுகிறேன். ஒன்றுமே தலையில் ஏறவில்லை என்ன இது?

ஓரே புயுக்கமாய்-மனத்திலுள்தான்- ஏதோ விபரிக்க இப்பாத பாரமாய்...

படிக்க முடியவில்லை: தலைக்குள் ஏதோ அடைத்தாற் போலிருக்கிறது. குலுக்கிக் கலைக்கலாமா? இப்படி இருந்தால் படிப்படி தலைக்குள் ஏராது. முதலில் மனதை நிம்மதியாக்கி விட்டுப் பார்க்கலாம். சோதனைக்கு ஒரு மாதந்தானே இருக்கிறது.

என்னென்ன மனதைக் குடைகின்றன? சிறிதும் பெரிதுமாய், கவலைகளிற் தான் எத்தலை விதம்? விடிந்தால் முடிந்தே விடுகிறவையும், செத்தாலும் முடியுமோ என்று தெரியாதவையும் ...

ஓது... நேரமாகிறது! தலையைப் போட்டு அரிக்கிறவையெல்லாவற்றையும் ஒரு கடதாசியில் எழுதுகிறேன்-பென் சில தேடி வாங்குவதிலிருந்து, காசப் பிரச்சினை வரை—எழுதுகிறேன்.

பேணியைக் கடித்தபடி நிழிருக்க

17

யில் எதிரே தொங்கும் விளக்கு—இந்த மீன்குமிழ்—முத்தென ஒளிர்ந்து பளிச் சிடும் அது—அது என்ன? முத்தி ஸ்டியரோ?

அதற்குள் நுழைந்து தவழ்ந்தால் எப்படியிருக்கும்? வெண் பஞ்சப் பொதி போல—முத்தின் ஒளியோடு... ஆகா! அட! விட்டிலைப் பழிக்கிறோமே?

என்ன இது, பைத்தியமா? வெளியே காற்று வீரிடுகிறது.

எல்லோரும் என்னென்ன செய் கிறார்கள்? எனக்கு மட்டும் இதென்ன? ஏதோ செய்ய வேண்டும் போலக் கைகள் மூளையெல்லாம் பரபரக்கின்றன. என்ன செய்ய? புத்தகங்களை அள்ளி வீசி விளக்கை நொறுக்கி, எழுந்து ஓடி.... சே! சே!

செய்வதற்கு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை — டிப்போ ஒன்றுமில்லை, பிறகு இருக்கிறது. அழுகை மாதிரி, துக்கமாய்... படி, படி!

மனம், நிம்மதியாகிறது. படி, படி புத்தகத்தை விரிக்கி கேறன். குளிர்காற்று ஊதுகிறது! ஜன்னலைச் சாத்தினு வெண்ன? ஜன்னல் விளிம்பில் 'டயறி' கூடக்கிறது. என்ன பொக்கிஷமது? எத்தனை அநுபவங்கள், எத்தனை படிப் பிளைகள், அதில்? அநுபவங்கள்— எத்தனை விதம்? -பலவித மலர்கள்போல் மனத்தின் ஆட்டபாட்டங்கள், எப்படியெல்லாம் அதிற் பதிந்து கூடக்கின்றன பதிக்கத்தான் என்ன பாடுபட்டிருப்பேன்? மனதில் எழுகிறவற்றை ஒரு விணுடிப் போதில் நினைந்து முடிந்து விடுகிறவற்றை—எழுதுவதானால், ஒரு நாளானாலும் மாளாது.

நானு? நானு இவ்வளவற்றையுஞ் செய்தேன்?

நான் தான், நான் தான் நானேதான்! எவ்வளவு துன்பங்கள் தொல்லைகளைத் தாங்கிக் கொண்டு—

எல்லோருங் கேட்கிறார்களே, 'எங்படி நீலீவ்வளவற்றையுந் தாங்கிக் கொண்டு படிக்கிறேய்?' என்று! விடக்கூடாது! படிபடி ..

அட, தொல்லையே! இயற்கையின் அழைப்பு!

குதிரையைத் தன் ஸி விட்டு எழுகிறேன்.

குளியலறை விளக்கைத் தட்டினிட எல்லாம் என்னமாய்ப் பளிச்சிடுகிறது! பளிங்குக்கல் பதித்த வெள்ளைக்காரன் வீட்டுக் குளியலறை. அந்தத் தொட்டி அதுவும் பளிங்குதான். ஆள் நீளத்திற்கு பாலொளியில் எப்படியிருக்கிறது? வழிய வழிய நீர், அப்போது மின்கு மிழி விருந்த அந்த மாய பூமி, இப்போது இதற்குள் இறங்கிவிட்டதா?

குளித்தாலென்ன? குளிராவது, காந்திருவது! ஆடக்கொச்கொந்து விட்டு இறங்குகிறேன் ஹன! இப்போது எப்படி?

உள்ள சோர்வெல்லாம் குளிர் நீரிற்கரைகிறதோ? மனம் லேசாகிறது. ஒரு செளியு இனிப்படிக்கலாம்.

தொட்டி விளிம்பித் தலையை வைத்து விட்டு, மிதக்கிறேன் மேலே பால் ஒளி வட்ட குழிமினுன் சந்திரனே அது?

சந்திரன்! நிலவின் தண்ணெணியில் மலைகளைப் பார்த்திருக்கிறீர்களா? மலைகள்—கண்டியின் அந்தப் பசுமலைக்கூட்டத்தினிடையே நிலவொளியில் எத்தனை நாள் நீந்தியிருப்பேன்?

தொட்டி நீர் இருந்தாற் போலக் கொதிக்கிறது! வதா!

என்ன ஆயிற்று?

என் வீழ்ச்சியின்—'வீழ்ச்சி' என்று எல்லோருஞ் சொல்கிற அந்த மாற்றத் தின்—முதற் படி அங்கே ஆரம்ப மாயிற்று!

கதைகளில் வருகிறமாதிரி, மலைச் சரி விட்டேயே அழகிய சிறு விடு.. சுவரில் சாய்ந்தபடி அவள், எதிரே நான்! என்ன பேசினேனும்?

எதைப் பேசாமல் விட்டோம்? கணகள், கருநில் மலைச் சிகரங்களைத் தாங்டி வான்தை அளைந்து விளையாட அப்படி எத்தனை நாட்கள்? காதலா, அது?

அப்படித்தான் சொன்னார் கன் மற்றவர்கள். அதை யார் யோசித்தோம் பெயரைப் பற்றி நமக்கு என்ன?

அந்த மோனம்; மோனக் கலப்பு— அதில் வந்த இதம், அவ்வளவே!

அதுதான் என் ‘வீழ்ச்சி’யின் முதலடி-என் கதை, செய்தியாகி.....

பட்ட காலிலே படும் என்பதுபோல தங்கை-என் உயிருக்குயிரான தங்கை-பச்சைக் கொழுந்து-அவனும் மறைந்து ஆமாம்: ‘மதைந்து’ தான்-அவள் அழிய முடியாது-மறைந்தும்... கண்ணத்து நீர் கடுகிறது!

தன்னீர் சுடுவதில்லை!

ஒளி யலறைக் கதவை யாரோ தட்டுகிறார்கள். வேறு யார், நண்பனுய்த் தானிருக்கும். எழுகிறேன்.

மேசைக்கு முன்னால் திரும்பவும் அமர்ந்தபோது, ஒரு மணிநேரங்கடந்து விட்டதை அறிகிறேன். எப்படிக் குளிரை நிறுத்த உடம்பே விரைத்துவிட்டாற் போல!

‘இப்ப ஏன்டா குளித்தாய்?’- நன் பன், தன் அறைக்குளிருந்து படியே கேட்கிறேன். நான் சிரிக்கிறேன் அதுவே பசில், அவ்னுக்கும் புரியும்.

படிக்கிறேன் புரிகிறது. ஒரு மணிநேரம் எப்படிப் போன்று. அட! படிப் பது எவ்வளவு இனிமை? கணகள் சோர்கின்றன. மங்கி.... மயங்கி.... ஓ, தூக்கம்.

குளித்தது, பிழை: பதினெஞ்சு மணிக்குள் தூக்கமா? படுக்கையைத் திரும்பிப் பார்க்கிறேன்.

அழைக்கிறது மேசையில் குவிந்து கிடக்கிற புத்தகங்கள் ...

போனதடவை ‘பர்ட்சை’ யிற் குண்டிடித்தது போதாதா? அது தான்

துயரங்களின் தாக்குதலின் விளைவு: இம்மறையுமா? இப்போதே என்னை குறை கூறுகிறவர்கள்— ஊரில்.

சே!-அந்த கீழ்த்தரமான சிலர்! என்கு ஆத்திரம் வரவில்லை; சிரிப்புதான் வருகிறது. பொருமைப் பிண்டங்கள் து!

நள்ளிரவில் எங்கோ ஒலித்த ஒலி பெருக்கி, வேற்று மொழிப் பாடல்களை மூடித்து விட்டு, தமிழுக்கு வருகிறது. ஏதோ ‘சினிமா தத்துவப்’ பாடல்

இந்தப் பாட்டு! ககனமார்க்கமாய் என்னை ஊருக்கு அழைத்துச் செல்கிறது: என்! எப்படி? அடிக்கடி அங்கே கேட்டதால், ஊர் ஞாபகம் வருகிறது: ஆ! அம்மா, அப்பா, தங்கைகள்,

அவள்! அவள்?

அவள் தான் அவளே தான், என்மனதை ஏதோ செய்து விட்டவள்!

என்னைக் கதைப் பொருளாக்கியவர்கள் காட்டிய அந்த அவள் அல்லள் இவள்!

அவள் வேறு, இவள் வேறு.

காதலா; இது?

உயிரப் பினைப்பு? காதலன்று!

அது— அதுவங் காதலில் லை. மொத்தத்தில் இரண்டுமே காதலில்லை: விடு!

எப்போ ஊருக்குப் போகலாம் வீட்டு நினைவா? பர்ட்சை மூடியட்டும்.

தாக்கம் சமுற்றுகிறது. ஐன்னலைத் திறந்து பார்க்கிறேன். என் அறை மாடி அறை. கீழே தெருமுனையில் அந்த கேள்வக் கடை. அது விடிய விடிய திறந்திருக்கும்.

ஒரு தேநீர் குடிக்கால்—பிறகு தூக்கமா வரும்?

அறையைப் பூட்டிவிட்டு புறப்படுகிறேன்.

திரு வெறிச்சிட்டுப் போய் நீண்டு கீடக்கிறது. தனியே நடக்கின்றேன். தனிதான்! இனையேது?

படிக்க வேண்டும் ஒரு தரம் வழுக்கவே இந்த நிலை! இனியுந் தடுக்கினால்—? இல்லை; அது நடவாது! நடந்தாலுங் சௌக்க மூடியாது, கூடாது. அந்த நினைவே— தோல்லி என்னமே-வேண்டாம்.

நான் நடக்கிறேன்.

பொதுத் தொண்டு பற்றி அன்னைவின் முழுக்கு...!

(20-ம் பக்கத் தொடர்ச்சி)

நல்ல உனக்காவது, சலிப்பும் சோகமும், கோபமும் துச்கமும் வருகிற சமயத்திலெல்லாம், 'சே! ஏன் நமக்கு இந்தத் தொல்லை? செளக்கரியமாக வாழ நமக்கு வழியா இல்லை?' என்று நினைக்க முடிகிறது. அந்த நினைப்புக் கொள்ளும் பாக்யம் கூட பாட்டாளிக்குக் கிடையாது பார்வதி! கலப்பையைக் கீழே போட்டு விட்டு, கைகளைக் கழுவிக் கொண்டு, வயலிலே இனி நாம் வேலை

செய்து விலாவை முறித்துக் கொள்வானேன்? நமக்கு வேண்டாம் இந்தச் சங்கடம் என்று உழவனுல் கூற முடியுமா? அதை எண்ணிப்பார். அப்படி உழைக்காவிட்டால் உலகத்திலே வாழ முடியாதே என்ற எண்ணம் அவனுக்குச் சுவக்காக இருக்கிறது. அந்தக் கசையடி உனக்கு இல்லை, கர்வப்படவும் உனக்கு உரிமை இல்லை: கவலைப்பட வேண்டிய அளவு நீ பாடுபடவுமில்லை. மோர் கடைசிருஷ், வெண்ணென்ற வேண்டுமென்று!!'



அடுத்த இதழில் எதிர்பாருங்கள்...

'ஹிப்பிகளை' நீங்கள் கண்டிருக்கிறீர்களா? கண்டிருந்தால் 'கோமாளின்' என்று சொல்லிச் சிரித்திருப்பீர்கள்! இலங்கையில் இவர்களின் நடமாட்டார் திடீரென இப்பொழுது அதிகரித்துள்ளது. வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தைக் கற்பித்துக்கொண்டு, முட்டை முடிச்சுக்களுடன் ஏன் இந்த 'வெள்ளோய்க்கள்' தெருத் தெருவாக, ஊர் ஊராக, நாடு நாடாக அலைந்து திரிகிறார்கள்? தங்கள் கொள்கைகள் உயர்ந்தவையெனக் கூறிக்கொள்ளும் இவர்கள், கஞ்சாவையும், போதை மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். திருமணம் செய்யக் கூடாதென்ற கொள்கையுடைய இவர்கள், பெண்களுடன் மிக நிறுங்கிப் பழகுகிறார்கள். ஹிப்பிகளாகத் திரிவோரில் பெண்களும் இருக்கிறார்கள், இந்த ஹிப்பிகளுடன் இணைந்து மறைந்து விடக்கும் தகவல்கள் ஏராளம்! ஹிப்பிகளைத் தேடிப்பிடித்து, அவர்களிடமிருந்து சுவையான தகவல் களைப் 'பிடுங்கி' எடுப்பதில் 'எழில்' நிருபர்கள் இப்பொழுது ஈடுபட்டுள்ளார்கள். அவர்களின் அனுபவங்களும், அவர்கள் கொண்டு வரும் விபரங்களும் அடுத்த இதழில் வெளியாகும்!



அடுத்த இதழில்...

தமிழகத்து நாடகமேதை டி. கே. பகவதி அவர்கள் எழில் நிருபர்களுடன் நடாத்திய கலந்துரையாடலின்போது வெளியிட்ட கருத்துக்களை அடுத்த இதழில் எதிர்பாருங்கள்!

'சண்முகன்' எழுதும் 'நல்ல நால்களை அறிமுகப்படுத்தும் பகுதி' அடுத்த இதழில் ஆரம்பமாகின்றது.



போதும் நொன்டு பற்ற

அண்ணை வின் முழுக்கும்!

"இடையூது தெரிப்பட போது பின் வாங்கி ஒடி விடாமல் ஒரு சிராரா வது வேலை செய்ததால் தான், பார் வதி! உலகம் இயங்குகிறது. எரிமலை நெருப்பைக் கச்கும், சுற்றுவட்டாரத் தையே அழித்துவிடும். ஆனால், அதற்குப்பயந்து அதனருகே வாழாமலா இருக்கிறார்கள்? கவிழ்ந்தால் உயிர் போகும் என்பதை தெரிந்து கொள்ளாமலா கடவிலே பிரயாணம் செய்கிறார்கள் பார்வதி? பயப்படாதே! பூகம்பங்கள் எவ்வளவோ ஏற்பட்ட பிறகும் தானே பூமியிலே நாம் வாசஞ்சு செய்கிறோம்! பொதுவாழ்விலே, எரிமலை, அலைகடல், பூகம்பம், தீ, எல்லாம் உண்டு. அவைகளிலே வெந்தும் சாம்பவாகாத சித்தம் இருக்க வேண்டும். அதற்கான சக்தி யைப் பெற வழித்தே, ஓடாதே! எதிர்த்துக் கெல! போராடி வெற்றி பெறு!! மூலஶூப் பறீக்க வேண்டுமென்றாலும், சிரயங் இருக்கிறதே. மக்களை திருத்து வித்தி கலப்பத்திலா முடியும்? தெனீக்களைப் பாரடி, திகைத்துக்கிடக்கும் பெண்ணே! மற்றவர்களுக்கு ஏன் இந்தக் தெனீக்கள் இப்படி அலைகின்றன? என்ன சாதிக்க முடியும் இவைகளால்? என்று தான் கோன்றும். அந்த'தெனீக்களால் அலைந்து அலைந்துகான தேனை ததிரட்ட முடிசிறது. அதைக் காண்டுபோரால் இதனை உணரமுடிவதில்லை. தேனைப் பகுகும் போது தெனீக்களின் திணிப்பேர் கூட மக்களுக்கு இருப்பதில்லை. நன்றி கெட்டவர்கள் நடமாடும் இடமாயிற்றே. இங்கே ஏன் நாம் அலைந்து

கிடக்கவேண்டும் என்று தேனீகள் ஒத்துழையாகவையை அனுஷ்டிப்பது விலை. பிறஞ்சு இன்பந்தேட, பார் அந்த இன்பத்தைப் பெற இருக்கிறார்களோ அவர்களே தாந்றியும் கேள் செய்து கொண்டும் இருக்கும் போதும் பணிபுரியும் பண்டிகை சிராராவது இருங்பதால் தானே, உலகிலே வாழ்க்கையின் வசதிகள் கிடைக்கின்றன. அப்படித் தான் என்ன, நீ அதிக சிரமப்பட்டு விட்டாயா? உண்ணுடைய கஷ்ட நஷ்டம் கண்ணோரோடு தீர்ந்து விடும். இரத்தம் இரத்தமாகக் கக்கிக் கஷ்டப்படுவர்கள் இருக்கிறார்கள் இந்த உச்சத்திலே! அதோ! உழவணப்பார்! காலம் தீர்ந்து போன கட்டடபோனிக்கும் அவன் உடலைக்கவனித்தாயா? அவன்தானே உணவு தருகிறான், உல்லாசிக்கனுக்கு. காலிலே பார்த்தாயா எவ்வளவு சேநு! கஞ்சிக்கலயத்தைப் பாரடி, புளி தத்தூம் இருக்கிறது உள்ளே. அவன் மனைவி அதோ புலசுமக்கிறான்! பின் தீ கன் ஏருமை மேய்க்கின்றன! கோயில் பூசார் கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்! வாழ வின் கோண்ஸைப் பொருட்படுத்தாமல் அவன் ஏரைச் செலுத்துகிறான். தீரா பாய்ச்சிகிறான், களை எடுக்கிறான். அதை விடவா நீபீரமாத கஷ்டப்பட்டு விட்டாய? வெட்கமாக இல்லையா, சலித்துக்கொள்ள? பார்வதி! சுயநலத்துக்கு நீ அடிமைப்படவில்லை! அது தான் உணக்கும் உண்டு தொண்டுக்காக எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசம். இது பெரி

(19-ம் பக்கம் பார்க்க)

இப் பத்திரிகை 522, காலி விதி, கட்டுப்பெத்தை, மொறட்டுவை என்னும் தபால் முகவரியையுடைய 'எழில் கூட்டமைப்பிற்காக' அல்வாய் தெற்கு செல்லத்துரை செல்வராசா அவர்களால், 69/3, பாம் விதி, கொழும்பு-12 இல் உள்ள கட்டுவிக்காந்தில், அச்சிட்டு வெளியிடப்பட்டது.